

CIN: L65993TN1978PLC007576

Regd. Office: 'Dare House', No.2, N.S.C. Bose Road, Parrys, Chennai 600 001.

Tel.: 044 40907172; Fax:044 25346464. Email: investors@chola.murugappa.com; Website: www.cholamandalam.com

## EXTRACT OF THE DETAILED FORMAT OF STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND SIX MONTHS ENDED SEPTEMBER 30, 2021

(₹ Lakhs)

| Sl. No | Particulars                                                                                                                     | Standalone               |                          |                          |                          |                          |                       |
|--------|---------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------|--------------------------|--------------------------|--------------------------|--------------------------|-----------------------|
|        |                                                                                                                                 | Three months ended       |                          |                          | Six months ended         |                          | Year ended            |
|        |                                                                                                                                 | 30.09.2021<br>Un-audited | 30.06.2021<br>Un-audited | 30.09.2020<br>Un-audited | 30.09.2021<br>Un-audited | 30.09.2020<br>Un-audited | 31.03.2021<br>Audited |
|        |                                                                                                                                 | 1                        | 2                        | 3                        | 4                        | 5                        | 6                     |
| 1.     | Total income from operations                                                                                                    | 2,47,069                 | 2,46,701                 | 2,43,978                 | 4,93,770                 | 4,55,343                 | 9,51,962              |
| 2.     | Net Profit for the period before Tax                                                                                            | 81,653                   | 44,073                   | 58,197                   | 1,25,726                 | 1,16,297                 | 2,03,844              |
| 3.     | Net Profit for the period after Tax                                                                                             | 60,654                   | 32,680                   | 43,191                   | 93,334                   | 86,284                   | 1,51,491              |
| 4.     | Total Comprehensive Income for the period (Comprising Profit for the period after tax and Other Comprehensive Income after tax) | 57,541                   | 32,075                   | 38,917                   | 89,616                   | 81,122                   | 1,48,013              |
| 5.     | Equity Share Capital                                                                                                            | 16,421                   | 16,412                   | 16,400                   | 16,421                   | 16,400                   | 16,407                |
| 6.     | Reserves (excluding Revaluation Reserves, securities premium account and capital redemption reserve)                            | 7,34,328                 | 6,81,884                 | 5,93,217                 | 7,34,328                 | 5,93,217                 | 6,49,719              |
| 7.     | Securities premium account                                                                                                      | 2,88,007                 | 2,87,092                 | 2,85,763                 | 2,88,007                 | 2,85,763                 | 2,86,605              |
| 8.     | Capital Redemption reserve                                                                                                      | 3,300                    | 3,300                    | 3,300                    | 3,300                    | 3,300                    | 3,300                 |
| 9.     | Networth                                                                                                                        | 10,42,056                | 9,88,688                 | 8,98,680                 | 10,42,056                | 8,98,680                 | 9,56,031              |
| 10.    | Outstanding Debt                                                                                                                | 62,30,893                | 63,19,715                | 60,57,813                | 62,30,893                | 60,57,813                | 63,72,999             |
| 11.    | Outstanding Redeemable preference shares                                                                                        | Nil                      | Nil                      | Nil                      | Nil                      | Nil                      | Nil                   |
| 12.    | Debenture Redemption reserve                                                                                                    | Not applicable           | Not applicable           | Not applicable           | Not applicable           | Not applicable           | Not applicable        |
| 13.    | Debt Equity Ratio                                                                                                               | 5.98                     | 6.39                     | 6.74                     | 5.98                     | 6.74                     | 6.67                  |
| 14.    | Earnings per Share (EPS) - not annualised (of ₹ 2 each)                                                                         |                          |                          |                          |                          |                          |                       |
|        | a) Basic                                                                                                                        | 7.39                     | 3.98                     | 5.27                     | 11.38                    | 10.53                    | 18.48                 |
|        | b) Diluted                                                                                                                      | 7.38                     | 3.98                     | 5.27                     | 11.36                    | 10.53                    | 18.45                 |

Note: Interest Service Coverage Ratio and Debt Service Coverage ratio not applicable being NBFC.

(₹ Lakhs)

| Sl. No | Particulars                                                                                                                     | Consolidated             |                          |                          |                          |                          |                       |
|--------|---------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------|--------------------------|--------------------------|--------------------------|--------------------------|-----------------------|
|        |                                                                                                                                 | Three months ended       |                          |                          | Six months ended         |                          | Year ended            |
|        |                                                                                                                                 | 30.09.2021<br>Un-audited | 30.06.2021<br>Un-audited | 30.09.2020<br>Un-audited | 30.09.2021<br>Un-audited | 30.09.2020<br>Un-audited | 31.03.2021<br>Audited |
|        |                                                                                                                                 | 1                        | 2                        | 3                        | 4                        | 5                        | 6                     |
| 1.     | Total income from operations                                                                                                    | 2,49,671                 | 2,48,191                 | 2,45,789                 | 4,97,862                 | 4,58,350                 | 9,58,378              |
| 2.     | Net Profit for the period before Tax                                                                                            | 82,183                   | 44,324                   | 58,576                   | 1,26,507                 | 1,16,774                 | 2,04,737              |
| 3.     | Net Profit for the period after Tax                                                                                             | 61,051                   | 32,855                   | 43,464                   | 93,906                   | 86,594                   | 1,52,086              |
| 4.     | Total Comprehensive Income for the period (Comprising Profit for the period after tax and Other Comprehensive Income after tax) | 58,042                   | 32,658                   | 39,123                   | 90,700                   | 81,727                   | 1,49,161              |
| 5.     | Equity Share Capital                                                                                                            | 16,421                   | 16,412                   | 16,400                   | 16,421                   | 16,400                   | 16,407                |
| 6.     | Reserves (excluding Revaluation Reserves, securities premium account and capital redemption reserve)                            | 7,39,362                 | 6,86,416                 | 5,96,623                 | 7,39,362                 | 5,96,623                 | 6,53,668              |
| 7.     | Securities premium account                                                                                                      | 2,88,007                 | 2,87,092                 | 2,85,763                 | 2,88,007                 | 2,85,763                 | 2,86,605              |
| 8.     | Capital Redemption reserve                                                                                                      | 3,300                    | 3,300                    | 3,300                    | 3,300                    | 3,300                    | 3,300                 |
| 9.     | Networth                                                                                                                        | 10,47,090                | 9,93,220                 | 9,02,086                 | 10,47,090                | 9,02,086                 | 9,59,980              |
| 10.    | Outstanding Debt                                                                                                                | 62,27,604                | 63,16,565                | 60,57,813                | 62,27,604                | 60,57,813                | 63,72,999             |
| 11.    | Outstanding Redeemable preference shares                                                                                        | Nil                      | Nil                      | Nil                      | Nil                      | Nil                      | Nil                   |
| 12.    | Debenture Redemption reserve                                                                                                    | Not applicable           | Not applicable           | Not applicable           | Not applicable           | Not applicable           | Not applicable        |
| 13.    | Debt Equity Ratio                                                                                                               | 5.95                     | 6.36                     | 6.72                     | 5.95                     | 6.72                     | 6.64                  |
| 14.    | Earnings per Share (EPS) - not annualised (of ₹ 2 each)                                                                         |                          |                          |                          |                          |                          |                       |
|        | a) Basic                                                                                                                        | 7.44                     | 4.01                     | 5.30                     | 11.45                    | 10.57                    | 18.55                 |
|        | b) Diluted                                                                                                                      | 7.43                     | 4.00                     | 5.30                     | 11.43                    | 10.56                    | 18.52                 |

Note: Interest Service Coverage Ratio and Debt Service Coverage ratio not applicable being Holding Company is NBFC

Note: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone and Consolidated Financial Results for the quarter ended September 30, 2021 is available on the Stock Exchange websites, [www.nseindia.com](http://www.nseindia.com) and [www.bseindia.com](http://www.bseindia.com) and also on the Company's website [www.cholamandalam.com](http://www.cholamandalam.com).

On behalf of the Board of Directors  
**Vellayan Subbiah**  
Chairman

Place : Chennai  
Date : October 29, 2021

**தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவான படிவத்தில் செப்டம்பர் 30, 2021 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கான தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தனக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்**

(₹ லட்சத்தில்)

| வ. எண் | விபரங்கள்                                                                                                                          | தனிப்பட்ட                        |                                  |                                  |                                  |                                  |                                  |
|--------|------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------|----------------------------------|----------------------------------|----------------------------------|----------------------------------|----------------------------------|
|        |                                                                                                                                    | முடிவடைந்த குறுகிய காலங்கள்      |                                  |                                  | முடிவடைந்த ஆறு மாதங்கள்          |                                  |                                  |
|        |                                                                                                                                    | 30.09.2021<br>தனிமை செய்யப்படாது | 30.06.2021<br>தனிமை செய்யப்படாது | 30.09.2020<br>தனிமை செய்யப்படாது | 30.09.2021<br>தனிமை செய்யப்படாது | 30.09.2020<br>தனிமை செய்யப்படாது | 31.03.2021<br>தனிமை செய்யப்படாது |
|        |                                                                                                                                    | 1                                | 2                                | 3                                | 4                                | 5                                | 6                                |
| 1.     | செயல்பாடுகள் மூலம் வருமானம்                                                                                                        | 2,47,069                         | 2,46,701                         | 2,43,978                         | 4,93,770                         | 4,55,343                         | 9,51,962                         |
| 2.     | இக்காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம்                                                                                            | 81,653                           | 44,073                           | 58,197                           | 1,25,726                         | 1,16,297                         | 2,03,844                         |
| 3.     | இக்காலத்திற்கான வரிக்கு பின் நிகர லாபம்                                                                                            | 60,654                           | 32,680                           | 43,191                           | 93,334                           | 86,284                           | 1,51,491                         |
| 4.     | இக்காலத்திற்கான மொத்த வருமானம் (இக்காலத்திற்கான வருமானம் உள்ளடக்கிய லாபம் வரிக்கு பின் மற்றும் இதர விரிவான வருமானம் வரிக்குப்பின்) | 57,541                           | 32,075                           | 38,917                           | 89,616                           | 81,122                           | 1,48,013                         |
| 5.     | சமயங்கு மூலதனம்                                                                                                                    | 16,421                           | 16,412                           | 16,400                           | 16,421                           | 16,400                           | 16,407                           |
| 6.     | கையிருப்புகள் (முறு மதிப்பீடு கையிருப்புகள் நீங்கலாக, பத்திரங்கள் பிரிமியம் கணக்கு மற்றும் மூலதன மீட்பு இருப்பு)                   | 7,34,328                         | 6,81,884                         | 5,93,217                         | 7,34,328                         | 5,93,217                         | 6,49,719                         |
| 7.     | பத்திரங்கள் பிரிமியம் கணக்கு                                                                                                       | 2,88,007                         | 2,87,092                         | 2,85,763                         | 2,88,007                         | 2,85,763                         | 2,86,605                         |
| 8.     | மூலதன மீட்பு இருப்பு                                                                                                               | 3,300                            | 3,300                            | 3,300                            | 3,300                            | 3,300                            | 3,300                            |
| 9.     | நிகர மதிப்பு                                                                                                                       | 10,42,056                        | 9,88,688                         | 8,98,680                         | 10,42,056                        | 8,98,680                         | 9,56,031                         |
| 10.    | கடன் நிறுவனம்                                                                                                                      | 62,30,893                        | 63,19,715                        | 60,57,813                        | 62,30,893                        | 60,57,813                        | 63,72,999                        |
| 11.    | நிறுவனவியல் உள்ள மீட்டெடுக்கக்கூடிய விரும்பும் பங்குகள்                                                                            | இல்லை                            | இல்லை                            | இல்லை                            | இல்லை                            | இல்லை                            | இல்லை                            |
| 12.    | கடன் பத்திர மீட்பு இருப்பு                                                                                                         | பொருத்தாது                       | பொருத்தாது                       | பொருத்தாது                       | பொருத்தாது                       | பொருத்தாது                       | பொருத்தாது                       |
| 13.    | கடன் சம விகிதம்                                                                                                                    | 5.98                             | 6.39                             | 6.74                             | 5.98                             | 6.74                             | 6.67                             |
| 14.    | பங்கு விகித ஈட்டுத்தொகை (₹2/- ஒரு பங்கிற்கு) - ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை                                                       |                                  |                                  |                                  |                                  |                                  |                                  |
|        | அ) அடிப்படை                                                                                                                        | 7.39                             | 3.98                             | 5.27                             | 11.38                            | 10.53                            | 18.48                            |
|        | ஆ) குறைமதிப்பு                                                                                                                     | 7.38                             | 3.98                             | 5.27                             | 11.36                            | 10.53                            | 18.45                            |

தற்போது வட்டி சேவை பாதுகாப்பு விகிதம் மற்றும் கடன் சேவை பாதுகாப்பு விகிதம் NBFCஆக இருப்பதால் பொருத்தாது.

(₹ லட்சத்தில்)

| வ. எண் | விபரங்கள்                                                                                                                          | ஒட்டுமொத்த                       |                                  |                                  |                                  |                                  |                                  |
|--------|------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------|----------------------------------|----------------------------------|----------------------------------|----------------------------------|----------------------------------|
|        |                                                                                                                                    | முடிவடைந்த குறுகிய காலங்கள்      |                                  |                                  | முடிவடைந்த ஆறு மாதங்கள்          |                                  |                                  |
|        |                                                                                                                                    | 30.09.2021<br>தனிமை செய்யப்படாது | 30.06.2021<br>தனிமை செய்யப்படாது | 30.09.2020<br>தனிமை செய்யப்படாது | 30.09.2021<br>தனிமை செய்யப்படாது | 30.09.2020<br>தனிமை செய்யப்படாது | 31.03.2021<br>தனிமை செய்யப்படாது |
|        |                                                                                                                                    | 1                                | 2                                | 3                                | 4                                | 5                                | 6                                |
| 1.     | செயல்பாடுகள் மூலம் வருமானம்                                                                                                        | 2,49,671                         | 2,48,191                         | 2,45,789                         | 4,97,862                         | 4,58,350                         | 9,58,378                         |
| 2.     | இக்காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம்                                                                                            | 82,183                           | 44,324                           | 58,576                           | 1,26,507                         | 1,16,774                         | 2,04,737                         |
| 3.     | இக்காலத்திற்கான வரிக்கு பின் நிகர லாபம்                                                                                            | 61,051                           | 32,855                           | 43,464                           | 93,906                           | 86,594                           | 1,52,086                         |
| 4.     | இக்காலத்திற்கான மொத்த வருமானம் (இக்காலத்திற்கான வருமானம் உள்ளடக்கிய லாபம் வரிக்கு பின் மற்றும் இதர விரிவான வருமானம் வரிக்குப்பின்) | 58,042                           | 32,658                           | 39,123                           | 90,700                           | 81,727                           | 1,49,161                         |
| 5.     | சமயங்கு மூலதனம்                                                                                                                    | 16,421                           | 16,412                           | 16,400                           | 16,421                           | 16,400                           | 16,407                           |
| 6.     | கையிருப்புகள் (முறு மதிப்பீடு கையிருப்புகள் நீங்கலாக, பத்திரங்கள் பிரிமியம் கணக்கு மற்றும் மூலதன மீட்பு இருப்பு)                   | 7,39,362                         | 6,86,416                         | 5,96,623                         | 7,39,362                         | 5,96,623                         | 6,53,668                         |
| 7.     | பத்திரங்கள் பிரிமியம் கணக்கு                                                                                                       | 2,88,007                         | 2,87,092                         | 2,85,763                         | 2,88,007                         | 2,85,763                         | 2,86,605                         |
| 8.     | மூலதன மீட்பு இருப்பு                                                                                                               | 3,300                            | 3,300                            | 3,300                            | 3,300                            | 3,300                            | 3,300                            |
| 9.     | நிகர மதிப்பு                                                                                                                       | 10,47,090                        | 9,93,220                         | 9,02,086                         | 10,47,090                        | 9,02,086                         | 9,59,980                         |
| 10.    | கடன் நிறுவனம்                                                                                                                      | 62,27,604                        | 63,16,565                        | 60,57,813                        | 62,27,604                        | 60,57,813                        | 63,72,999                        |
| 11.    | நிறுவனவியல் உள்ள மீட்டெடுக்கக்கூடிய விரும்பும் பங்குகள்                                                                            | இல்லை                            | இல்லை                            | இல்லை                            | இல்லை                            | இல்லை                            | இல்லை                            |
| 12.    | கடன் பத்திர மீட்பு இருப்பு                                                                                                         | பொருத்தாது                       | பொருத்தாது                       | பொருத்தாது                       | பொருத்தாது                       | பொருத்தாது                       | பொருத்தாது                       |
| 13.    | கடன் சம விகிதம்                                                                                                                    | 5.95                             | 6.36                             | 6.72                             | 5.95                             | 6.72                             | 6.64                             |
| 14.    | பங்கு விகித ஈட்டுத்தொகை (₹2/- ஒரு பங்கிற்கு) - ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை                                                       |                                  |                                  |                                  |                                  |                                  |                                  |
|        | அ) அடிப்படை                                                                                                                        | 7.44                             | 4.01                             | 5.30                             | 11.45                            | 10.57                            | 18.55                            |
|        | ஆ) குறைமதிப்பு                                                                                                                     | 7.43                             | 4.00                             | 5.30                             | 11.43                            | 10.56                            | 18.52                            |

தற்போது வட்டி சேவை பாதுகாப்பு விகிதம் மற்றும் கடன் சேவை பாதுகாப்பு விகிதம் ஹொல்டிங் கம்பெனி NBFCஆக இருப்பதால் பொருத்தாது.

**குறிப்பு:** மேற்கூறியபடி, காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் செபி ப்ரெடியவிலிதம் கடைமகள் மற்றும் அறிவித்தல் தேவைகள் விதிமுறைகள் 2015, 33-வது விதிமுறையின் கீழ், பங்கு வர்த்தக நிறுவனத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 30, 2021 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த நிதிநிலை முடிவுகளின் முழு படிவமும் செபி வந்தக நிறுவனத்தின் இணையதளம் [www.nseindia.com](http://www.nseindia.com) மற்றும் [www.bseindia.com](http://www.bseindia.com) மற்றும் நிறுவனத்தின் [www.cholamandalam.com](http://www.cholamandalam.com) இணையதளங்களிலும் காணலாம்.

இயக்குனர்கள் குழு சார்பாக

வெள்ளையன் கப்பையா

சேர்மன்

இடம் : சென்னை  
நாதி : அக்டோபர் 29, 2021